

SCHOOL CROSSINGS



CASEY.VIC.GOV.AU



ALL PEDESTRIANS – STUDENTS & ADULTS - PLEASE:

- Use the School Crossing – it is a safe place to cross the road for children and adults
- Wait for the supervisor to blow their whistle before you start to cross the road

DARI

همه ی عابران پیاده-
شاگردان و کلان سالان،
لطفاً:

- از محل عبور مکتب استفاده کنید – عبور از این محل برای اطفال و کلان سالان ایمن است
- قبل از حرکت صبر کنید تا سرپرست محل عبور مکتب اشپلاق خود را به صدا درآورد و بعد از آن از سرک عبور کنید.

PUNJABI

ਸਾਰੇ ਪੈਦਲ ਯਾਤਰੀ -
ਵਿਦਿਆਰਥੀ ਅਤੇ ਬਾਲਗ
- ਕਿਰਪਾ ਕਰਕੇ:

- ਸਕੂਲ ਕਰਾਸਿੰਗ ਦੀ ਵਰਤੋਂ ਕਰੋ - ਇਹ ਬੱਚਿਆਂ ਅਤੇ ਬਾਲਗਾਂ ਲਈ ਸੜਕ ਪਾਰ ਕਰਨ ਲਈ ਇੱਕ ਸੁਰੱਖਿਅਤ ਜਗ੍ਹਾ ਹੈ
- ਸੜਕ ਪਾਰ ਕਰਨਾ ਸ਼ੁਰੂ ਕਰਨ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਸੁਪਰਵਾਈਜ਼ਰ ਵੱਲੋਂ ਆਪਣੀ ਸੀਟੀ ਵਜਾਉਣ ਦੀ ਉਡੀਕ ਕਰੋ

ARABIC

جميع المشاة - الطلاب
والكبار - من فضلكم:

- استخدموا معبر المشاة أمام المدرسة - إنه مكان آمن لعبور الطريق للأطفال والكبار
- انتظروا حتى يطلق المشرف صفارة قبل أن تبدأوا في عبور الطريق



DRIVERS:

- Must stop if a handheld "Stop" sign is being displayed.
- Must stop before the solid white line. Do not move forward until the Crossing is totally clear.
- May only proceed when all children, adults and the Supervisor are off the road.
- Must follow speed limits and slow down near School Crossings.
- Must not park or stop in a No Stopping zone, close to the flags or on the road (double parking).
- Children can only enter and exit your vehicle when legally and safely parked.

موٹر وانان:

- اگر علامت "Stop" دستی را به شما نشان دادند، ایستاد شوید.
- باید قبل از خط سفید ممتد ایستاد شوید. حرکت نکنید تا اینکه هیچ نفر در محل عبور مکتب نباشد.
- شما می توانید وقتی که همه اطفال، کلان سالان و سرپرست از سرک بیرون رفتند حرکت کنید.
- باید نزدیک محل عبور مکتب محدودیت سرعت را رعایت و آهسته حرکت کنید.
- در جایی که No Stopping است، نزدیک به پرچم ها یا روی سرک نباید پارک کرده یا ایستاد (پارک مضاعف) شوید.
- اطفال تنها زمانی می شوند یا از آن بیرون آیند که شما در محل امن و قانونی پارک کرده باشید.

ਡਰਾਈਵਰ:

- ਜੇ ਹੈਂਡਹੈਲਡ "ਸਟਾਪ" ਚਿੰਨ੍ਹ ਪ੍ਰਦਰਸ਼ਿਤ ਕੀਤਾ ਜਾ ਰਿਹਾ ਹੈ ਤਾਂ ਲਾਜ਼ਮੀ ਤੌਰ 'ਤੇ ਰੁਕਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ।
- ਨੋਸ ਚਿੰਨ੍ਹ ਲਾਈਨ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਰੁਕਣਾ ਹੈ। ਜਦੋਂ ਤੱਕ ਕਰਾਸਿੰਗ ਪੂਰੀ ਤਰ੍ਹਾਂ ਸਾਫ਼ ਨਹੀਂ ਹੋ ਜਾਂਦੀ ਉਦੋਂ ਤੱਕ ਅੱਗੋਂ ਨਾ ਵਧੋ।
- ਸਿਰਫ ਉਦੋਂ ਹੀ ਅੱਗੋਂ ਵਧ ਸਕਦਾ ਹੈ ਜਦੋਂ ਸਾਰੇ ਬੱਚੇ, ਬਾਲਗ ਅਤੇ ਸੁਪਰਵਾਈਜ਼ਰ ਸੜਕ ਤੋਂ ਬਾਹਰ ਹੋਣ।
- ਲਾਜ਼ਮੀ ਤੌਰ 'ਤੇ ਗਤੀ ਸੀਮਾਵਾਂ ਦੀ ਪਾਲਣਾ ਕਰਨੀ ਹੈ ਅਤੇ ਸਕੂਲ ਕਰਾਸਿੰਗ ਦੇ ਨੇੜੇ ਹੌਲੀ ਹੋਣੀ ਚਾਹੀਦੀ ਹੈ।
- ਨੋ ਸਟਾਪਿੰਗ ਜ਼ੋਨ ਵਿੱਚ, ਝੰਡਿਆਂ ਦੇ ਨੇੜੇ ਜਾਂ ਸੜਕ 'ਤੇ (ਡਬਲ ਪਾਰਕਿੰਗ) ਪਾਰਕ ਨਹੀਂ ਕਰਨਾ ਚਾਹੀਦਾ ਜਾਂ ਰੁਕਣਾ ਨਹੀਂ ਚਾਹੀਦਾ।
- ਬੱਚੇ ਤੁਹਾਡੇ ਵਾਹਨ ਵਿੱਚ ਕੇਵਲ ਉਦੋਂ ਹੀ ਦਾਖਲ ਹੋ ਸਕਦੇ ਹਨ ਅਤੇ ਬਾਹਰ ਨਿਕਲ ਸਕਦੇ ਹਨ ਜਦੋਂ ਕਾਨੂੰਨੀ ਅਤੇ ਸੁਰੱਖਿਅਤ ਤਰੀਕੇ ਨਾਲ ਪਾਰਕ ਕੀਤਾ ਜਾਂਦਾ ਹੈ।

الساائقون:

- يجب التوقف إذا تم عرض علامة «إيقاف» المحمولة باليد.
- يجب أن تتوقفوا قبل الخط الأبيض الصلب. لا تتحركوا إلى الأمام حتى يصبح المعبر خاليا تماما.
- لا يجوز المضي قدما إلا عندما يكون جميع الأطفال والبالغين والمشرف بعيداً عن الطريق.
- يجب اتباع حدود السرعة والإبطاء بالقرب من معابر المدرسة.
- يجب عدم الوقوف أو التوقف في منطقة ممنوع التوقف فيها، بالقرب من الأعلام أو على الطريق (وقوف السيارات المزدوج).
- يمكن للأطفال الدخول والخروج من سيارتكم فقط عندما تكون متوقفة بشكل قانوني وأمن.

SCHOOL CROSSINGS



CASEY.VIC.GOV.AU



MANDARIN

所有行人 – 学生和成年人 – 请：

- 使用学校斑马线 – 孩子和成年人从这里过马路最安全。
- 等交通督导吹哨后再开始过马路。

SINHALESE

සියළු ප්‍රදීකයන් - සිසුන් සහ වැඩිහිටියන් - කරුණාකර සලකන්න:

- පාසැල අසල ඇති පාර මාරුවන තැන භාවිතා කරන්න - ළමුන් සහ වැඩිහිටියන් සඳහා පාර පැහීම සඳහා එය ආරක්‍ෂාකාරී ස්ථානයකි
- ඔබ පාර පැහීමට පෙර අධීක්‍ෂකයා විසින් සිය නලාව පිහිටි තෙක් වලං සිටින්න

TAGALOG

SA LAHAT NG MGA NAGLALAKAD – ESTUDYANTE & MAY-EDAD – MANGYARI PONG:

- Gamitin ang mga School Crossing – ito ang ligtas na gamitin sa pagtawid ng kalye ng mga bata at may-edad.
- Hintayin ang superbisor na magsilbato bago magsimula ka sa tumawid sa kalye

TAMIL

அனைத்து பாதசாரிகளுக்கும் - மாணவர்கள் மற்றும் வயது வந்தவர்கள் - தயவுசெய்து:

- பாடசாலை கடவையை பயன்படுத்தவும் - குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் சாலையைக் கடக்க இது பாதுகாப்பான இடமாகும்.
- நீங்கள் சாலையைக் கடக்கத் தொடங்கும் முன் மேற்பார்வையாளரின் விசிலுக்காக காத்திருங்கள்.



开车的人：

- 看到露出Stop手持标记就必须停车。
- 在白色实线前面必须停住，斑马线都没人了再过。
- 只有在孩子、成年人和交通督导都离开马路后才往前开。
- 必须遵守限速标志，靠近学校斑马线要慢下来。
- 不得在禁停区、靠近旗帜的地方或在马路上（与其它车辆平行）泊车或停车。
- 只有在合法安全地停稳后孩子才能上车或下车。

റിട്രൗൺ:

- අතින් අල්ලා සිටින “නවතින්න” යන සංඥාව ප්‍රදර්ශනය වන්නේ නම් නැවතිය යුතුය.
- තද සුදු ඉරට පෙර නැවැත්විය යුතුය. පාර පහින ස්ථානයේ වහන සම්පූර්ණයෙන් අවසන් වන තෙක් ඉදිරියට නොයන්න.
- සියළුම ළමුන් වැඩිහිටියන් සහ අධීක්‍ෂකයන් පාරෙන් ඉවත්වූ පසු පමණක් ඉදිරියට යන්න.
- පාසැල අසල පාර පහින ස්ථානවල ඇති වේග සීමා අනුගමනය කළ යුතු අතර වේගය අඩු කළ යුතුය.
- වහන නැවැත්විය නොහැකි කලාපයක, කොඩිය ආසන්නයේ හෝ පාරේ (වහන දෙකක් නැවැත්වීම) වහන ගාල් කිරීම හෝ වහන නැවැත්වීම නොකළ යුතුය.
- වහනයක් නීත්‍යානුකූලව සහ ආරක්‍ෂාකාරීව නැවැත්වූ පසු පමණක් වහනයට නැගීම හෝ වහනයෙන් වැසීම කළ යුතුය.

MGA NAGMAMANEHO:

- Dapat huminto ka kung ang hinahawakang karatulang “Stop” ay nakataas.
- Dapat kang huminto bago makarating sa may solidong puting linya. Huwag umabante kung mayroon pang taong tumatawid sa Crossing (tawiran).
- Pwede lang na umabante kung lahat ng mga bata, may-edad at ang Superbisor ay wala na sa kalye.
- Dapat na sumunod sa mga speed limit at maghinay-hinay ng tulin kapag malapit na sa mga School Crossing.
- Dapat huwag mag-park o huminto sa No Stopping zone, malapit sa mga bandila o mag-double parking sa kalye.
- Maaari lamang na bumaba o umakyat ang mga bata sa inyong sasakyan kung ligal at ligtas kang naka-parking.

ஓட்டுனர்கள்:

- கையடக்க “நிறுத்து” அடையாளம் காட்டப்பட்டால் நிறுத்த வேண்டும்.
- திட வெள்ளைக் கோட்டிற்கு முன் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். முற்றிலுமாக கடவையை கடந்து செல்லும் வரை நகர வேண்டாம்.
- அனைத்து குழந்தைகள், வயது வந்தவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சாலையில் இல்லாத போது மட்டுமே நகரலாம்.
- வேக கட்டுப்பாட்டு வரம்புகளைப் பின்பற்றி, பாடசாலை கடவைகளுக்கு அருகில் மெதுவாகச் செல்ல வேண்டும்.
- நிறுத்த கூடாது அல்லது நிறுத்த கூடாத வலயத்தில் நிறுத்துவது, கொடிகளுக்கு அருகில் அல்லது சாலையில் (இரட்டை தரிப்பு) நிறுத்தவே கூடாது.
- உங்கள் வாகனத்தை சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் நிறுத்தும்போது மட்டுமே குழந்தைகள் உள்ளே நுழையவும் வெளியேறவும் முடியும்.